

சிறுவர்கள் மனனம் செய்யத் தகுந்த

நாற்பது நபீமொழிகள்

ஹஸ்ரத் மீர் முஹம்மது இஸ்மாயீல் (ரலி)

Arbayeene Athfal

(in Tamil)

By
Hazrath Meer Muhammad Ismail^{ma}



சிறுவர்கள் மனனம் செய்யத் தகுந்த

நாற்பது நபிமொழிகள்

(அர்பயீனே அதஃபால்)

தொகுப்பு

ஹஸ்ரத் மீர் முஹம்மது இஸ்மாயீல் (ரலி)

தமிழாக்கம்

மவ்லவி O.M. முஸ்ஸம்மில் அஹ்மது H. A.

Tamil Translation of the urdu book
“Arbyeene Athfaal”

Siruvargal mananam seyyath Thagundha

Naarppathu Nabi Mozhikal

- Written by : Hazrath Meer Muhammad Ismail^(ra)
First Edition : 2011
Present Edition : 2019
Copies : 1000
Translated By : Moulavi O. M. Muzzammil Ahmad H.A.
Typesetting By : K. Nasir Ahmed
Published by : NAZARAT NASHR-O-ISHA'AT
Qadian - 143 516
Gurdaspur, Punjab
Printed At : Fazl-e-Umar Printing Press
Qadian - 143 516
Gurdaspur, Punjab, India

பதிப்புரை

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வாழ்க்கைக்குத்தேவையான பல அறிவுரைகளை கூறிச் சென்றுள்ளார்கள். அவற்றில் சில அறிவுரைகள் இரண்டு சொற்களைக் கொண்டவையாக இருக்கின்ற அதே நேரத்தில், ஆழிய கருத்தைக் கொண்டவையாகவும், சமூக சீர்திருத்தத்திற்குப் பொருத்தமானவையாகவும் இருக்கின்றன. சர்வ சமய மக்களும் மனமார ஏற்றுக் கொள்ளத் தகுந்த பொதுவான அறிவுரைகளைக் கொண்ட நபிமொழிகள் இச்சிறு நூலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

நாற்பது நபிமொழிகளை மனனம் செய்பவருக்கு தாம் பரிந்துரை செய்வதாகவும், மனனம் செய்த நபிமொழிகளை மக்களுக்கும் கற்றுக் கொடுத்துவிட்டுச் செல்பவர் சுவர்க்கத்தில் தமது நண்பராக இருப்பார் எனவும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கியுள்ளார்கள்.

‘அர்பயீனே அதஃபால்’ என்ற உருது நூலின் தமிழாக்கம் நபி வழி மாத இதழில் தொடராக வெளிவந்தது. பெண்களும், சிறுவர்களும் மனனம் செய்யும் வகையில் இரண்டு சொற்களை கொண்ட நாற்பது நபிமொழிகள் என்ற நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலை வெளியிட உதவிய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. மேலும் இதனை மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவனாக. ஆமீன்.

- வெளியீட்டாளர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முன்னுரை

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர்கள் என் சமுதாயத்திற்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து கொள்வாரோ அல்லாஹ் அவரை மறுமை நாளில் மார்க்க ஞானம் பெற்றவர்கள் மத்தியில் எழுப்புவான். மேலும் நான் அவருக்கு பரிந்துரை செய்வேன். அவருக்கு சாதகமாக சாட்சி கூறுவேன்.”

இந்த பரிசுத்தமான கூற்றின்படி செயல்பட்டவாறு நானும், நாற்பது நபிமொழிகளைக் கொண்ட தொகுப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். அவற்றைப் புரிவதும், மனனம் செய்வதும் பொது மக்களுக்கு - ஏன் - பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எளிதாக இருக்கும். அதாவது பெரும்பாலான நபிமொழிகள் இரு சொற்களைக் கொண்டவையாகும்.

மேற்கூறப்பட்ட நபிமொழி மட்டுமின்றி நாற்பது நபிமொழிகளை தொகுப்பவரைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஒரு நற்செய்தி இதுவாகும்: “எவர் தனது மரணத்திற்குப் பிறகு நாற்பது ஹதீஸுகளை விட்டுச் செல்கின்றாரோ அவர் சுவர்க்கத்தில் என் நண்பராக இருப்பார்.”

இக்காரணங்களினால் நான் இந்த நபிமொழிகளை நூல் வடிவில் வெளியிட்டுள்ளேன். அல்லாஹ் இதனை ஏற்றுக்கொள்வானாக. மேலும் இந்தத் தொகுப்பை மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்குவானாக. ஆமீன்.

- மீர் முஹம்மது இஸ்மாயீல் (ரலி)

குறிப்பு: இந்த தொகுப்பில் எந்தவொரு நபிமொழியும் ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் தொகுப்பாகிய அர்பயீன் என்பதைச் சேர்ந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

நாற்பது நபிமொழிகள்

الدِّينُ النَّصِيحَةُ

1 - அத்தீனுன் னஸீஹத்து

பொருள் : மார்க்கத்தின் சுருக்கம் நன்மையை நாடுவதாகும்.

விளக்கம் : நன்மையை நாடுதல், அது படைப்பினங்களுக்காக இருந்தாலும், இறை தூதருக்காக இருந்தாலும், இறைவனுக்காக இருந்தாலும் அதுவே மார்க்கம் ஆகும். அதாவது இறைவன் நிலை நாட்டியுள்ள ஜமாஅத்திற்காக, அதன் முன்னேற்றத்திற்காக முயற்சி செய்து கொண்டிருத்தல், தப்லீகில் இறை தூதருக்கு உதவி செய்தல், படைப்பினங்களுக்கு பரிவு காட்டுதல் ஆகியவைதான் மார்க்கம் ஆகும்.

اجْتَنِبُوا الْغَضَبَ

2 - இஜ்தனிபுல் கழப

பொருள் : கடுங்கோபத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.

விளக்கம் : ஏனெனில் கடுங்கோபம் பொதுவாக ஏசுவதற்கும், குழப்பம் விளைவிப்பதற்கும், கொலை செய்வதற்கும் காரணமாகி விடுகின்றது.

أَدْوَا زَكْوَاتِكُمْ

3 - அத்தூ ஸகா(த்)த(க்)கும்

பொருள் : உங்கள் ஸகாத்தைக் கொடுங்கள்.

விளக்கம் : ஏனெனில் ஸக்காத் ஏழைகளுக்கான உதவியாகும்; மேலும் அது செல்வத்தை தூய்மையாக்குகின்றது.

احْفَظْ لِسَانَكَ

4 - இஹ்ஃபழ் லிஸானக

பொருள் : உன் நாவை பாதுகாத்துக் கொள்.

விளக்கம் : பழி சுமத்துதல், பொய் கூறுதல், புறம் பேசுதல், சண்டை சச்சரவுகள், குழப்பம் விளைவிக்கும் பேச்சுகள், ஆபாசமான, அசிங்கமான பேச்சுக்களை பேசுதல் ஆகியவற்றிலிருந்து நாவைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

أَرْحَامُكُمْ أَرْحَامُكُمْ

5 - அர் ஹாமு(க்)கும் அர் ஹாமு(க்)கும்

பொருள் : உங்கள் உறவினர் என்பது கருப்பை சொந்தமான உங்கள் உறவினர்கள் தான்.

விளக்கம் : எனவே அவர்களுடன் மனம் ஒப்ப நடந்து கொள்ளுதல், நன்றாக பரிமாறுதல், உதவுதல் ஆகியவை மற்றவர்களை விட அதிகமாக இருக்க வேண்டும்.

أَرْشِدُوا أَرْشِدُوا

6 - அர்ஷிதா அஹா(க்)கும்

பொருள் : உங்கள் சகோதரருக்கு நேர்வழி காட்டுங்கள்.

விளக்கம் : அவர் நல்லவராவதற்காக அவருக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் கொடுத்து, அறிவுரை மூலமாக அவருக்கு நன்மை செய்யுங்கள்.

إِشْفَوْا تَوْجَرُوا

7 - இஷ்ஃபவு தாஜரு

பொருள் : பரிந்துரை செய்யுங்கள். அதற்கும் உங்களுக்கு நற்கூலி கிடைக்கும்.

விளக்கம் : உலகத்தில் சில வேலைகள் பரிந்துரையினாலும் நடக்கின்றன. உரிமையுள்ள ஒருவருக்கு பரிந்துரை செய்வதால் அவருக்கு பயன் கிடைக்குமென்றால் ஒருபோதும் அதை தவிர்க்கக் கூடாது. ஆனால் அதனால் பிறகுக்கு அநீதி ஏற்படாமல் இருக்க வேண்டும்.

أَسْلِمُ تَسْلَمُ

8 - அஸ்லிம் தஸ்லம்

பொருள் : இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீராக. அதனால் எல்லா தீமைகளிலிருந்தும் நஷ்டங்களிலிருந்தும் நீர் பாதுகாப்பு அடைந்து விடுவீர்.

விளக்கம் : இதன் காரணமாகத்தான் இஸ்லாம் சாந்தியின் மார்க்கம் என அழைக்கப்படுகிறது.

أَطِيعُ آبَاكَ

9 - அ(த்)திஃ அபா(க்)க

பொருள் : உன் தந்தைக்குக் கட்டுப்படு.

விளக்கம் : தந்தைக்குக் கட்டுப்படுவது சந்ததிகளுக்கு நற்பேறு மட்டுமல்லாமல், அந்த தந்தை உண்மையான நலத்தை நாடுபவராகவும், அனுபவமிக்கவராகவும் இருக்கின்ற காரணத்தினாலும் அவருக்குக் கட்டுப்படுவது பயனுள்ளதாகும்.

إِعْتِكِفْ وَصُمْ

10 - இஃதகிஃப் வசும்

பொருள் : இஃதிகாஃப் உட்கார்; அத்துடன் நோன்பும் வை.

விளக்கம் : நோன்பு வைக்காமல் இஃதிகாப் உட்கார முடியாது. இஃதிகாஃப் உட்காருபவர் நோன்பாளியாக இருப்பது அவசியம். இல்லையென்றால் இஃதிகாஃப் பயனற்றதாகும்.

أَعْلِنُوا النَّكَاحَ

11 - அஃலினுன்னிகாஹ

பொருள் : திருமணத்தை அறிவிப்புடன் செய்யுங்கள்.

விளக்கம் : எல்லா மறைமுக திருமணங்களும் தகாதவையாகும்.

أَكْرِمِ الشَّعْرَ

12 - அக்ரிமிஷ் ஷஃர்

பொருள் : முடிகளுக்கு கண்ணியமளியுங்கள்.

விளக்கம் : (1) முடிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருங்கள். சீப்பை பயன்படுத்தி தலைமுடியை வாரி, அழகுபடுத்துங்கள். (2) ஆணுக்கு தாடி மீசை வளர ஆரம்பித்து விட்டால் அவருடன் குழந்தைகளிடம் நடந்து கொள்வது போன்று நடந்து கொள்ளாதீர்கள். (3) நரைத்த முடியுடையவரைக் கண்டால் அவருக்கு கண்ணியமளியுங்கள்.

الْأَعْمَالُ بِالْحَوَاتِيمِ

13 - அல் அஃமாலு பில் கவாதீம்

பொருள் : செயல்கள் அதன் முடிவுகளைப் பொருத்து அமைகின்றன.

விளக்கம் : முடிவுகள் நல்லதாக இருந்தால் செயல்களும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டன என்று புரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அவை வீணானவையாகும்.

أَوْصِيكُمْ بِالْحَجَارِ

14 - ஊஸீக்கும் பில் ஜாரி

பொருள் : அண்டை வீட்டாருடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறேன்.

விளக்கம் : நகரத்தில் நாகரிகத்தை உருவாக்குவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகும்.

أَكْرِمُوا أَوْلَادَكُمْ

15 - அக்ரிமு அவ்லாத(க்)கும்

பொருள் : உங்கள் குழந்தைகளுக்கு கண்ணியமளியுங்கள்.

விளக்கம் : அப்போதுதான் அவர்களிடம் தன்னம்பிக்கை உருவாகும். தீய விஷயங்களிலிருந்தும் தீயவற்றிலிருந்தும் தப்பித்திருப்பார்கள். குழந்தைகளை எப்பொழுதும் நீதான், உன்னால்தான் என்று கூறுவதும் பொருத்தமற்றதாகும்.

الْأَمَانَةُ عِزٌّ

16 - அல் அமானத்து இஸ்ஸுன்

பொருள் : நம்பி ஒப்படைப்பது கண்ணியத்திற்குரியதாகும்.

விளக்கம் : நம்பிக்கைகுரியவருக்கு உலகில் எவ்வளவு கண்ணியம் இருக்கிறதென்றால், ஒவ்வொரு இறை தூதரும் தம் சமுதாயத்திடம் இன்னீ லக்கும் ரஸூலுன் அமீன் (நிச்சயமாக நான்

உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஓர் இறை தூதராக இருக்கிறேன்) என்று கூறி முதலில் தமது கண்ணியத்தை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள். அதன் பிறகே உண்மை தூதுச் செய்தியை எட்ட வைத்தார்கள்.

الْأَيْمُنُ فَالْأَيْمُنُ

17 - அல் அய்மனு :பல் அய்மனு

பொருள் : வலப் பக்கம் இருப்பவர் வலப் பக்கம் இருப்பவர்தான்.

விளக்கம் : சபையில் வலப் பக்கம் இருப்பவர்கள் அதிக உரிமை கொண்டவர்களாகவும், முன்னுரிமை பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை கவனத்திற் கொள்ளுங்கள். உதாரணமாக உணவு பரிமாறுதல், ஆலோசனை கேட்டல் போன்றவற்றில்.

بَجَلُوا الْمَشَآئِخَ

18 - பஜ்ஜிலுல் மஷாயிஹ

பொருள் : சான்றோரை மதியுங்கள்.

விளக்கம் : ஏனெனில் அவர்களின் அறிவும் , அனுபவமும் இளைஞர்களைவிட அதிகமாக இருக்கிறது.

تَعَلُّوْا الْيَقِيْنَ

19 - த அல்லமுல் யகீன

பொருள் : உறுதிப்பாட்டைக் கற்றுக் கொள்ளுங்கள்.

விளக்கம் : எல்லா செயல்களின் அடிப்படை, உறுதிப்பாட்டில்தான் இருக்கிறது. மேலும் ஈமானின் கடைசி படித்தரமும் உறுதிப்பாடுதான். இல்லையென்றால், உறுதிப்பாடற்ற மனிதன் தன் ஆயுளை வெறும் வாய்ப்பேச்சுகளில் வீணாக்கி விடுகின்றான். மேலும் அவன் ஈமான் மற்றும் செயல்களின் உயர்ந்த பயன்களை இழந்து விடுகின்றான்.

تَهَادُوا تَحَابُّوا

20 - தஹாத்தா தஹாப்பு

பொருள் : ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுங்கள். அதனால் உங்களுக்கிடையிலுள்ள அன்பு அதிகமாகிறது.

விளக்கம் : ஒருவருக்கொருவர் அன்பை வளர்த்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழி அன்பளிப்பு வழங்குவதுதான்.

التَّعَزُّبُ مَرَّةً

21 - அத்தஃஸிய(த்)து மர்ர(த்)துன்

பொருள் : ஒரு முறை துக்கம் விசாரிப்பது போதுமானது.

விளக்கம் : ஒருவர் மரணித்து விட்டால் அங்கு சென்று ஒரு முறை துக்கம் விசாரித்தல் போதுமானதாகும். அடிக்கடி சென்று விசாரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மேலும் 40 நாட்கள் வரை சென்று பார்க்க வேண்டிய அவசியமுமில்லை. இவையெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பான சம்பிரதாயங்களாகும்.

الْحَالَةُ وَالِدٌ

22 - அல் ஹால(த்)து வாலித(த்)துன்

பொருள் : சிற்றன்னையும் அன்னைதான்.

விளக்கம் : சிறிய தாயாருக்கும் தாயைப் போன்றே கண்ணியமளிக்க வேண்டும்; தொண்டு செய்ய வேண்டும். இரண்டாவது, ஒரு தாய், குழந்தைகளை விட்டு விட்டு மரணித்து விட்டால் அந்தத் தாயின் சகோதரியை மறுமணம் செய்வது என்பது குழந்தைகளுக்கு தாய் திரும்பக் கிடைத்தது போன்றதாகும்.

الذُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

23 - அத்துஆவு ஹுவல் இபாதத்து

பொருள் : துஆதான் உண்மையான இறைவணக்கமாகும்.

விளக்கம் : எவர்கள் இறைவணக்கத்தை துஆவை விட்டும் தனித்த ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்களோ அவர்கள் மிகப் பெரும் தவற்றில் இருக்கிறார்கள். ஏனெனில் துஆவினால் அடியாருக்கு இறைவனுடன் தொடர்பு நிலைபெறுகிறது. எனவே இறைவணக்கத்தின் சாராம்சமே அல்லது உண்மையான இறைவணக்கமே துஆதான்.

الذُّنْيَا مَرْزَعَةُ الْآخِرَةِ

24 - அத்துன்யா மஸ்ரஅத்துல் ஆகிரத்தி

பொருள் : உலகம் மறுமைக்கான விளைநிலமாகும்.

விளக்கம் : உலகத்தில் என்ன செயலை விதைப்பீர்களோ அதன் கனி மறுமையில் கண்டிப்பாகக் கிடைக்கும். இவ்வுலகில் நீங்கள் நற்செயல்களை செய்தால் அவற்றின் கனிகள் உங்களுக்கு மறுமையில் கிடைக்கும்.

صَوْمًا تَصِحُّوا

25 - சூழ தனிஹஹு

பொருள் : நோன்பு வையுங்கள்; அதனால் நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்.

விளக்கம் : அதாவது, மனிதனுக்கு உடல் நலம் கிடைப்பதும், உடலிலுள்ள வீணான பொருள்கள் எரிந்து சமச்சீரான நிலை உருவாகுவதும் நோன்பின் குறிக்கோள்களில் ஒன்றாகும். ஒருவர் நோயாளியாக இருந்தால், அவரும் இதன் மூலம் உடல் நலத்தை அடைந்து விடுவார் என்பது இதன் பொருள் அன்று.

الْعَيْنِ حَقُّ

26 - அல் அய்னு ஹக்குன்

பொருள் : கண்படுதல் என்பது உண்மைதான்.

விளக்கம் : கண்படுதல் என்பது மெஸ்மெரிஸம் (தன்வயப்படுத்துதல்) என்பதன் ஒரு கிளைதான். எனவே அதை நாம் மறுக்க முடியாது. இந்த தலைப்பு மிக நீண்டதாகும். எனவே இங்கு அதைப் பற்றி விவாதிக்க இயலாது.

الصَّبْرُ رِضًا

27 - அஸ்ஸப்ரு ரிழன்

பொருள் : பொறுமை என்பது இறை நியதியின் மீது திருப்தி கொள்வதற்குப் பெயராகும்.

விளக்கம் : எதுவும் செய்ய முடியாதபோது நாம் பொறுமை செய்கிறோம் என நாவால் கூறி விட்டு, உள்ளத்தால் இறை நியதியின் மீது கோபம் கொண்டிருப்பதற்குப் பெயர் பொறுமை அன்று.

الْحَكِيمُ الْمَعُونُ

28 - அல் முஹ்தகிர் மல்ஷனுன்

பொருள் : விலை அதிகமான பிறகு விற்பதற்காக தானியங்களை பதுக்கி வைத்துக் கொள்பவன் சாபத்திற்குரியவனாவான்.

விளக்கம் : அப்படிப்பட்டவர் எல்லா மார்க்கங்களின் பார்வையிலும், சமுதாயங்களின் பார்வையிலும் உண்மையில் சாபத்திற்குரியவர்தான். அவருடைய எண்ணமே தீயதாகும். அதாவது மக்கள் பட்டினியினால் மரணித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் மூலமாக நன்றாக சம்பாதிக்க வேண்டும் என எண்ணுகிறார்.

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ

29 - அல் முஸ்லிமு அஹுல் முஸ்லிமி

பொருள் : ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார்.

விளக்கம் : எனவே முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதர உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள் சகோதரர்களாவர் என திருக்குர்ஆனும் கூறுகிறது. (49 :11)

الْمَطْعُونُ شَهِيدٌ

30 - அல் மத்ஷூனு ஷஹீதுன்

பொருள் : பிளேக் நோயினால் மரணிப்பவர் ஷஹீது ஆவார்.

விளக்கம் : அதாவது முஸ்லிம் ஒருவர் பிளேக் நோயினால் மரணித்தால் அவரது மரணம் ஷஹாதத்தின் மரணமாகும். ஏனெனில் பிளேக் நோயின் துன்பத்தினால், அது அவருடைய பாவங்களுக்கு பரிகாரமாகி விடுகிறது.

لَا وَصِيَّةَ لِرِوَاثٍ

31 - லா வஸிய்யத்த லி வாரிஸின்

பொருள் : வாரிசுக்கு உயில் எழுதுவது தடுக்கப்பட்டுள்ளது.

விளக்கம் : அதாவது ஏற்கெனவே ஷரீஅத்தின்படி வாரிசாக இருப்பவர்களாகிய மகன், தந்தை, அல்லது மனைவி போன்றோருக்கு மேலும் அதிகமாக உயில் எழுதுவது தடுக்கப்பட்டதாகும். எவருக்கு ஷரீஅத், தானே பங்கை நிர்ணயித்துள்ளதோ அவருக்கு வாரிசரிமையை விட அதிகமாக வஸிய்யத் (உயில்) எழுதுவது ஆகுமானதல்ல. ஆயினும், சகோதரன், சகோதரி, பேரன் போன்றோருக்கு சொத்தில் 3-ல் ஒரு பகுதியிலிருந்து வஸிய்யத் (உயில்) எழுதலாம்.

لَا تَعْدُ فِي صَدَقَتِكَ

32 - லா தவுத் ஃபி சதகதிக்க

பொருள் : நீர் தருமமாக கொடுத்ததை திருப்பி வாங்காதீர்.

விளக்கம் : நாம் ஒரு பொருளை ஒருவருக்கு தானமாகக் கொடுத்துவிட்டு அதை அவரிடமிருந்து நாம் திரும்பி வாங்குவது - ஏன் - விலைகொடுத்து திரும்பி வாங்குவது கூட தடுக்கப்பட்டதாகும். ஆயினும் ஒருவர் இன்னொருவருக்கு தானமாக ஒன்றைக் கொடுத்திருந்து அதனைப் பெற்றுக் கொண்டவர் அந்த தானத்தை, தமக்குக் கொடுத்தவர் அல்லாத தமது பிற நண்பர்களுக்கு மத்தியில் விநியோகம் செய்யலாம்.

الندمُ توبةٌ

33 - அந்நதமு தவ்பத்துன்

பொருள் : பாவத்தின் மீது வெட்கப்படுவதே உண்மையான தவ்பா (பாவமன்னிப்புக் கோருதல்) ஆகும்.

விளக்கம் : வெட்கம் ஏற்படாதவரை பாவத்தின் மீது சொல்லளவில் தவ்பா செய்வது (பாவமன்னிப்புக் கோருவது) ஒன்றுமல்ல.

اجْتَنِبُوا كُلَّ مَسْكِرٍ

34 - இஜ்தனிபூ குல்ல முஸ்கிரின்

பொருள் : போதையை உருவாக்கும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்.

விளக்கம் : ஏனெனில் ஒவ்வொரு போதைப் பழக்கமும் உடல் நலத்திற்கு கெடுதியையும், பழக்கத்திற்கு அடிமைத்தனத்தையும், அறிவுக்கு கெடுதலையும் உருவாக்குகின்றது.

لَا تَتَمَنَّوْا الْمَوْتَ

35 - லா ததமன்னவுல் மவ்த்த

பொருள் : மரணத்திற்கு ஆசைப்படாதீர்கள்.

விளக்கம் : ஏனெனில் மரணத்திற்கு பிறகு செயல்களுக்கான தொடர் முடிந்து விடுகின்றது. மேலும் மரணத்திற்கு ஆசைப்பட்டு, ஆசைப்பட்டு கடைசியில் தற்கொலைக்கான சிந்தனைகளே உருவாகும் சாத்தியக்கூறு இருக்கின்றது. மரணத்திற்கு ஆசைப்படுதல் என்பதன் ஒரு பொருள், அப்படிப்பட்ட நபர், இறைவனின் உலக அருட்கொடைகளை மறுக்கின்றார்; இங்கு என்மீது இறைவனுடைய அருள் எதுவுமில்லை எனக் கருதுகின்றார் என்பதுமாகும்.

السَّلَامُ قَبْلَ الْكَلَامِ

36 - அஸ்ஸலாமு கப்லல் கலாமி

பொருள் : பேசுவதற்கு முன் சலாம் கூறுங்கள்.

விளக்கம் : ஒருவரை சந்திக்கும்போது அல்லது எந்த சபையிலாவது செல்லும்போது முதலில் சலாம் கூறுங்கள். அதற்குப் பிறகு பேச வேண்டியதைப் பேசுங்கள்.

تَرْكُ الدُّعَايِ مَعْصِيَةٌ

37 - தர்குத் துஆயி மஃஸிய(த்)துன்

பொருள் : துஆவை விட்டு விடுவது பாவமாகும்.

விளக்கம் : நமது நிலைமைகள் இறைவனுக்குத் தெரியும். எனவே நாம் அவனிடம் கேட்கவோ அல்லது துஆ செய்யவோ தேவையில்லை எனக் கருதுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

زِنْوَارِجِحْ

38 - ஸின் வர்ஜிஹ்

பொருள் : நிறுப்பீராக; குனியும் வரை நிறுப்பீராக.

விளக்கம் : குறைவாக நிறுக்காமல், ஏமாற்றாமல் உண்மையிலேயே நன்றாக அதிகப்படியாக குனிந்து நிறுங்கள்.

اتَّقُوا اللّٰهَ فِي النِّسَاءِ

39 - இத்த குல்லாஹ் :பிந்நிஸாயி

பொருள் : பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

விளக்கம் : ஏனெனில் அவர்கள் பலவீனமானவர்கள், குறைந்த அறிவுடையவர்கள், அதிகாரத்திற்கு உட்படுத்தப்படுபவர்கள். எனவே அவர்களின் உரிமைகளை கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் அவர்களுக்கு அருமையாக மார்க்கப் பயிற்சி கொடுங்கள்.

طَلْبُ الْحَلَالِ جِهَادٌ

40 - தலபுல் ஹலாலி ஜிஹாதுன்

பொருள் : வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஆகுமான வழியில் தேடுவதும் மார்க்கப் போர் ஆகும்.

விளக்கம் : குறிப்பாக இந்த காலத்தில் ஆகுமான வாழ்க்கை வழிவகைகளைப் பெறுவது மிகக் கடினமானதாகும். ஆகுமானவற்றிற்கும், ஆகாதவற்றிற்கும் வித்தியாசமே இல்லாத அளவுக்கு திருட்டுச் சந்தை, ஏமாற்றுதல், வஞ்சனை, வாக்குறுதி மீறுதல், உரிமைகளை அபகரித்தல், நம்பிக்கை துரோகம் ஆகிய தீமைகள் பொதுப்படையானவையாகி விட்டன. பாலில் தண்ணீரை கலக்குகின்றனர். நூறு ரூபாய் மாத வருவாயைப் பெறும் பணியாளர் ஆகுமான வழிவகைகளை விட்டு வெறுண்டோடுகிறார். தனது வருமானம் ஐந்நூறு ரூபாய் ஆகும்போதுதான் திருமணம் செய்வதாகக் கூறுகிறார். அதுவரை தன் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அவர் எத்தனை வழிமுறைகளை பயன்படுத்துகின்றாரோ அவை அனைத்தையும் ஷரீஅத் ஆகாதவை எனக் குறிப்பிட்டுள்ளது.

